[1972 மார்ச் 6

Workers of Water Supply and Drainage Board

* 214 Q.—THIRU K. T. K. THANGAMANI : Will the Hon. the Chief Minister be pleased to state—

(a) whether a large number of workers in the Tamil Nadu Water-Supply and Drainage Board are still under the category of work charged establishment; and

(b) the steps that are being taken to bring them under regular 'Service'?

மாண்புமிகு டாக்டர் மு. கருணாநிதி : (அ) ஆம். 1971-ஆம் ஆண்டு ஜூலையில் உள்ள நிலவரப்படி, சுமார் 1,160 பணியாளர்கள் பொதுச் சுகாதாரப் பொறியியல் நகராட்சிப் பணிகள் துறை வேலை நிதி ஊதியம் பெறும் பணியாளர் அமைப்பின் கீழ் இன்னும் இருந்து வருகின்றார்கள்.

(இ) தமிழ்நாடு நீர்வழங்கல்—வடிகால் வாரியத்தின் விதி முறைகள் வகுக்கப்பட்டு ஏற்பளிக்கப்பட்ட பிறகுதான், அவர்களுடைய பணிகளை முறைப்படுத்துவது குறித்த கேள்வி ஆலோசனைக்கு எடுத்துக் கொள்ளப்படும்.

திரு. கே. டி. கே. தங்கமணி : ஏற்கனவே பொதுப்பணித் துறையில் ஈடுபட்டிருந்த இந்தத் தொழிலாளர்கள் இப்போது இந்த குடிநீர் வாரியம் அமைக்கப்பட்ட காரணத்தினால் பி.டப்ளியூ.டி-யில் பணியாற்றக்கூடிய தொழிலாளர்கள் அமைச்சர் அவர்கள் சொன்னபடி 1,160 பேர்கள் வரையில் இன்னும் நிரந்தரமாக்கப்படாமல் இருக்கிறார்கள். அதற்கான ரெகுலே ஷன்ஸ் போன்றவைகளை சீக்கிரமாகத் தயாரித்து இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்குள்ளாகவாவது அவர்கள் நிரந்தரமாக்கப் படுவார்களா ?

மாண்புமிகு டாக்டர் மு. கருணாநிதி : ஏற்கனவே பி.டபிள்யூ.டி. துறையில் இருந்தவர்கள் 1,160 பேர்கள் இதில் இணைக்கப்பட்டிருக் கிறார்கள் என்பது உண்மைதான். அதில் 400 பேர்கள்தான் முன்பு எடுத்த முடிவுப்படி ஐந்து ஆண்டுகளுக்கு மேல் சர்வீஸ் உள்ளவர்களுக்கு நாம் நிரந்தரமான வேலைவாய்ப்பைத் தர வேண்டுமென்ற அளவில் 400 பேர்கள்தான் அதில் இடம் பெறுகிறார்கள். இருப்பினும் இவைகள் அனைத்தையும்

1972 மார்ச் 6]

ஆலோசித்து, விரைவில் முடிவு எடுக்கத்தக்க வகையில் இந்த ரூல்ஸ் அன்ட் ரெகுலேஷன்ஸ் விரைவில் முடிவுறும் என்று நம்புகிறேன்.

திரு. ஆர். பொன்னப்ப நாடார்: இந்த போர்ட் துரிதமாக அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த வேலையாட்கள் சம்பந்தமாக ஏன் இவ்வளவு காலதாமதம் ஏற்பட்டிருக்கிறது? அதற்கு ஒரு காலவரையறை நிர்ணயிக்க அரசாங்கம் வேண்டிய ஆணை பிறப்பிக்குமா?

மாண்புமிகு டாக்டர் மு. கருணாநிதி: அவர்கள் நிரந்தரமாக்கப்படவேண்டும் என்பது ஒரு முக்கியமான விஷயம். அதில் ஐந்து ஆண்டு கால சர்விஸ் இருந்தவர்களைத்தான் நிரந்தரமாக்க வேண்டும் என்று ஏற்கனவே பொதுப்பணித் துறையில் அரசாங்கம் ஒரு முடிவு எடுத்திருக்கிறது. அப்படிப்பட்டவர்கள் எவ்வளவு பேர்கள் இருக்கிறார்கள் என்பதையெல்லாம் ஆராய வேண்டும். இதிலும் அதே முடிவின் தொடர்பைச் செயல்படுத்துவதா என்பதற்காக அதன் ரூல்ஸ் அன்ட் ரெகுலேஷன்ஸ் முடிவுறவேண்டும். அதை விரைவில் முடித்துத் தரவேண்டும் என்று கோரப்பட்டிருக்கிறது.

காவல் துறையில் மாவட்ட அளவில் குழுக்கள்

*215 வினு—திரு. பெ. சௌந்தரபாண்டியன்: மாண்புமிகு முதல் அமைச்சர் தயவுசெய்து கீழ்க்கண்ட வினுவுக்கு விடையளிப்பாரா—

பொதுமக்களின் புகார்களைக் கவனிக்க போலீஸ் துறையில் மாவட்டந்தோறும் ஒரு குழு அமைக்கும் உத்தேசம் அரசின் பரிசீலனையில் உள்ளதா?

மாண்புமிகு டாக்டர் மு. கருணாநிதி: இல்லை.

திரு. பெ. சௌந்தரபாண்டியன்: மாவட்டந்தோறும் பொது மக்கள் தருகிற புகார்களைக் கவனிப்பதற்கும் போலீஸ் துறையில் அவர்கள் செய்கிற சில தவறுகளைக் களைவதற்கும் மாவட்டந்தோறும் குழு அமைத்தால் சிறப்பாகயிருக்குமே. எனவே, இதை அரசு மறுபரிசீலனை செய்யுமா?

மாண்புமிகு டாக்டர் மு. கருணாநிதி: இப்போதுள்ள நிலைமைகளே ஒழுங்காகச் செயல்பட்டுவருகிறது. ஆகவே மறுபரிசீலனை செய்வதற்கு அவசியமில்லை.